

Reg. No. : .....

Code No. : 41141 B      Sub. Code : JMMA 12/  
JMMC 12/SMMA 12

B.Sc. (CBCS) DEGREE EXAMINATION,  
NOVEMBER 2018.

First Semester

Mathematics/Mathematics with Computer Application  
— Main

CLASSICAL ALGEBRA

(For those who joined in July 2016 onwards)

Time : Three hours                      Maximum : 75 marks

PART A — (10 × 1 = 10 marks)

Answer ALL questions.

Choose the correct answer :

1.  $x^3 - 7x^2 + 14x - 8 = 0$  என்ற சமன்பாட்டின் ஒரு மெய்  
மூலம் —————.

(அ) -2

(ஆ)  $\frac{1}{2}$

(இ)  $-\frac{1}{2}$

(ஈ) 2

One real root of the equation  $x^3 - 7x^2 + 14x - 8 = 0$  is \_\_\_\_\_.

- (a)  $-2$  (b)  $\frac{1}{2}$   
 (c)  $-\frac{1}{2}$  (d)  $2$

2.  $x^3 - 4x^2 + 4x - 16 = 0$  என்ற சமன்பாட்டின் இரு மூலங்கள்  $2i$  மற்றும்  $-2i$  எனில் அதன் மற்றொரு மூலம் \_\_\_\_\_.

- (அ)  $1 + i$  (ஆ)  $1 - i$   
 (இ)  $2 - i$  (ஈ)  $4$

If the equation  $x^3 - 4x^2 + 4x - 16 = 0$  has two roots  $2i$  and  $-2i$  then, the other root is \_\_\_\_\_.

- (a)  $1 + i$  (b)  $1 - i$   
 (c)  $2 - i$  (d)  $4$

3.  $x^4 - ax^3 + bx^2 - cx + d = 0$  என்ற சமன்பாட்டின் மூலங்களின் கூடுதல் \_\_\_\_\_.

- (அ)  $\frac{-b}{a}$  (ஆ)  $\frac{b}{a}$   
 (இ)  $a$  (ஈ)  $-a$

The sum of the roots of the equation  $x^4 - ax^3 + bx^2 - cx + d = 0$  is \_\_\_\_\_.

- (a)  $\frac{-b}{a}$  (b)  $\frac{b}{a}$   
 (c)  $a$  (d)  $-a$

4.  $x^4 - 2x^3 + 6x^2 + 2x - 1 = 0$  -ன் ஒரு மூலம்  $a$  எனில் \_\_\_\_\_.

- (அ)  $-a$  -ம் ஒரு மூலம்  
 (ஆ)  $\frac{1}{a}$  -ம் ஒரு மூலம்  
 (இ)  $1$  -ம் ஒரு மூலம்  
 (ஈ) மேற்கூறிய ஏதுமில்லை

If  $a$  is a root of  $x^4 - 2x^3 + 6x^2 + 2x - 1 = 0$  then \_\_\_\_\_.

- (a)  $-a$  is also a root (b)  $\frac{1}{a}$  is also a root  
 (c)  $1$  is also a root (d) none of the above

5.  $3x^3 - 10x^2 + 9x + 2 = 0$  என்ற சமன்பாட்டின் மூலங்களை 3-ஆல் பெருக்கும் போது கிடைக்கும் உருமாறிய சமன்பாடானது \_\_\_\_\_.

- (அ)  $3x^3 - 100x^2 + 900x + 2000 = 0$   
 (ஆ)  $27x^3 - 90x^2 + 27x + 2 = 0$   
 (இ)  $3x^3 - 30x^2 + 81x + 54 = 0$   
 (ஈ)  $9x^3 - 30x^2 + 27x + 6 = 0$

When the roots of the equation  $3x^3 - 10x^2 + 9x + 2 = 0$  are multiplied by 3, the transformed equation is \_\_\_\_\_

- (a)  $3x^3 - 100x^2 + 900x + 2000 = 0$   
 (b)  $27x^3 - 90x^2 + 27x + 2 = 0$   
 (c)  $3x^3 - 30x^2 + 81x + 54 = 0$   
 (d)  $9x^3 - 30x^2 + 27x + 6 = 0$

6.  $x^4 - 12x^3 + 48x^2 - 72x + 35 = 0$  என்ற சமன்பாட்டின் இரண்டாம் உறுப்பை நீக்க, அதன் மூலங்கள் \_\_\_\_\_ ஆல் குறைக்கப்பட வேண்டும்.

- (அ) 1                      (ஆ) 2  
 (இ) 3                      (ஈ) -1

To remove the second term of  $x^4 - 12x^3 + 48x^2 - 72x + 35 = 0$  the roots are to be diminished by

- (a) 1                      (b) 2  
 (c) 3                      (d) -1

7.  $x^3 - 6x - 13 = 0$  என்ற சமன்பாட்டின் ஒரு மெய் மூலம் \_\_\_\_\_ இடையே இருக்கும்.

- (அ) 0 மற்றும் 1              (ஆ) 1 மற்றும் 2  
 (இ) 3 மற்றும் 4              (ஈ) -1 மற்றும் 0

One real root of  $x^3 - 6x - 13 = 0$  lies between \_\_\_\_\_.

- (a) 0 and 1                      (b) 1 and 2  
(c) 3 and 4                      (d) -1 and 0

8.  $f(x)$  என்பது  $n$  படி கொண்ட பல்லுறுப்புக்கோவை எனில்,  $f'(x) = 0$  என்ற சமன்பாட்டிற்கு \_\_\_\_\_ இருக்கும்.

- (அ)  $n$  மூலங்கள்                      (ஆ)  $n - 1$  மூலங்கள்  
(இ)  $n + 1$  மூலங்கள்                      (ஈ)  $n - 2$  மூலங்கள்

If  $f(x)$  is a polynomial of degree  $n$  then the equation  $f'(x) = 0$  has \_\_\_\_\_.

- (a)  $n$  roots                      (b)  $n - 1$  roots  
(c)  $n + 1$  roots                      (d)  $n - 2$  roots

9. நான்குபடி சமன்பாட்டினை தீர்க்கும் ஒரு முறையானது \_\_\_\_\_.

- (அ) கார்டன் முறை                      (ஆ) நியூட்டன் முறை  
(இ) பெராரி முறை                      (ஈ) லெக்ராஞ்சி முறை

One method of solving a biquadratic equation is \_\_\_\_\_.

- (a) Cardon's method                      (b) Newton's method  
(c) Ferrarils method                      (d) Lagrange's method

10.  $a_0x^3 + 3a_1x^2 + 3a_2x + a_3 = 0$  என்ற முப்படி சமன்பாட்டின் கார்டனின் நிலையான வடிவானது

(அ)  $z^3 + 3Hz + G = 0$

(ஆ)  $z^3 + Hz + G = 0$

(இ)  $a_0x^3 + a_1x^2 + a_2x + a_3 = 0$

(ஈ)  $z^3 + 3Hz^2 + G = 0$

Cardon's standard form of the cubic equation  $a_0x^3 + 3a_1x^2 + 3a_2x + a_3 = 0$  is \_\_\_\_\_.

(a)  $z^3 + 3Hz + G = 0$

(b)  $z^3 + Hz + G = 0$

(c)  $a_0x^3 + a_1x^2 + a_2x + a_3 = 0$

(d)  $z^3 + 3Hz^2 + G = 0$

PART B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

Each answer should not exceed 250 words.

11. (அ)  $2x^3 - 11x^2 + 38x - 39 = 0$  என்ற சமன்பாட்டின் ஒரு மூலம்  $2 - 3i$  எனில் இச்சமன்பாட்டை தீர்க்க.

If one root of the equation  $2x^3 - 11x^2 + 38x - 39 = 0$  is  $2 - 3i$ , solve the equation.

Or

(ஆ)  $x^4 + px^3 + qx^2 + rx + 5 = 0$  -ன் இரு மூலங்களின் பெருக்குத் தொகை அதன் மற்ற இரு மூலங்களின் பெருக்குத் தொகைக்கு சமமாக இருக்கும் மேலும்,  $r^2 = p^2s$  எனக் காட்டுக.

If the product of two roots of  $x^4 + px^3 + qx^2 + rx + 5 = 0$  is equal to the product of the other two. Show that,  $r^2 = p^2s$ .

12. (அ)  $x^7 - x^4 + 1 = 0$  -ன் மூலங்களின் 6-ம் அடுக்கின் கூடுதல் 3 என காட்டுக.

Show that the sum of the 6<sup>th</sup> powers of the roots of  $x^7 - x^4 + 1 = 0$  is 3.

Or

(ஆ)  $4(x^2 - x + 1)^3 = 27x^2(x - 1)^2$  என்பது ஒரு நிலையான தலைகீழ் சமன்பாடு என காட்டு.

Show that  $4(x^2 - x + 1)^3 = 27x^2(x - 1)^2$  is a standard reciprocal equation.

13. (அ)  $x^3 + x^2 + x - 100 = 0$  என்ற சமன்பாட்டின் மூலங்களை 4-ஆல் குறை.

Diminish the roots of the equation  $x^3 + x^2 + x - 100 = 0$  by 4.

Or

(ஆ)  $4x^3 - 21x^2 + 18x + 20 = 0$  என்ற சமன்பாட்டின் மூலங்களின் இயல்பை காண்க.

Find the nature of the roots of the equation  $4x^3 - 21x^2 + 18x + 20 = 0$ .

14. (அ)  $4x^3 - 12x^2 - 15x - 4 = 0$  என்ற சமன்பாட்டிற்கு இரட்டை மூலம் எனில் அதனை தீர்க்க.

Solve  $4x^3 - 12x^2 - 15x - 4 = 0$  given that it has a double root.

Or

(ஆ)  $x^4 - 3x + 1 = 0$  என்ற சமன்பாட்டின் மூலங்கள் 1 மற்றும் 2 க்கு இடையே உள்ளது எனில் அதனை இரு தசம புள்ளிகளில் காண்க.

Find correct to 2 places of decimals the root of the equation  $x^4 - 3x + 1 = 0$  that lies between 1 and 2.

15. (அ)  $x^4 - 10x^3 + 35x^2 - 50x + 24 = 0$  -ஐ பெராரி முறையில் தீர்க்க.

Solve  $x^4 - 10x^3 + 35x^2 - 50x + 24 = 0$  using Ferrari's method.

Or

(ஆ)  $2x^3 + 3x^2 + 3x + 1 = 0$  -ஐ தீர்க்க.

Solve  $2x^3 + 3x^2 + 3x + 1 = 0$ .

## PART C — (5 × 8 = 40 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

Each answer should not exceed 600 words.

16. (அ)  $x^5 - x^4 + 8x^2 - 9x - 15 = 0$  என்ற சமன்பாட்டின் இரு மூலங்கள்  $\sqrt{3}$  மற்றும்  $1 - 2i$  எனில் இச்சமன்பாட்டை தீர்க்க.

Solve the equation

$x^5 - x^4 + 8x^2 - 9x - 15 = 0$  if  $\sqrt{3}$  and  $1 - 2i$  are two of its roots.

Or

- (ஆ)  $px^3 + qx^2 + rx + s = 0$  -ன் மூலங்கள் கூட்டுத் தொடரில் இருக்க தேவையான மற்றும் போதுமான நிபந்தனை  $2q^3 + 27p^3s = 9pqr$  என்பதை காண்க.

Show that the roots of the equation  $px^3 + qx^2 + rx + s = 0$  are in arithmetic progression iff  $2q^3 + 27p^3s = 9pqr$ .

17. (அ)  $x^4 - x^3 - 19x^2 + 49x - 30 = 0$  என்ற சமன்பாட்டிற்கு (i)  $\sum \alpha^2$  மற்றும் (ii)  $\sum \alpha^{-2}$  -ஐ கண்டுபிடி.

Find (i)  $\sum \alpha^2$  (ii)  $\sum \alpha^{-2}$  for the equation  $x^4 - x^3 - 19x^2 + 49x - 30 = 0$ .

Or

(ஆ)  $6x^6 - 5x^5 - 44x^4 + 44x^2 + 5x - 6 = 0$  -ஐ தீர்க்க.

$$\text{Solve } 6x^6 - 5x^5 - 44x^4 + 44x^2 + 5x - 6 = 0.$$

18. (அ)  $x^4 - 12x^3 + 48x^2 - 72x + 35 = 0$  -ஐ இரண்டாம் உறுப்பை நீக்குவதன் மூலமாக தீர்க்க.

Solve  $x^4 - 12x^3 + 48x^2 - 72x + 35 = 0$  by removing the second term.

Or

(ஆ)  $x^4 + 4x^3 - 20x^2 + 10 = 0$  என்ற சமன்பாட்டின் மூலங்களின் இயல்பை காண்க.

Find the nature of the roots of  $x^4 + 4x^3 - 20x^2 + 10 = 0$ .

19. (அ)  $x^6 - 2x^2 + 3x - 4 = 0$  என்ற மெய் மூலங்களின் எண்ணிக்கை மற்றும் நிலையை காண்க.

Find the number and position of the real root of  $x^6 - 2x^2 + 3x - 4 = 0$ .

Or

(ஆ)  $x^3 - 2x^2 - 3x - 4 = 0$  என்ற சமன்பாட்டின் மிகை மூலங்களை மூன்று தசம புள்ளிகளாக திருத்தி காண்க.

Find the positive root of the equation  $x^3 - 2x^2 - 3x - 4 = 0$  correct to three places of decimals.

20. (அ)  $x^3 - 3x + 1 = 0$  -ஐ கார்டனின் முறையில் தீர்க்க.

Solve by Cardan's method  $x^3 - 3x + 1 = 0$ .

Or

(ஆ)  $4x^4 + 8x^3 + 12x^2 + 4x + 5 = 0$  என்ற  
சமன்பாட்டை பெராரி முறையில் தீர்க்க.

Solve  $4x^4 + 8x^3 + 12x^2 + 4x + 5 = 0$  using  
Ferrari's method.

---